

Manager
comp.!

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (வரை), தருமபுரி

சுற்றறிக்கை எண் - 82/2021

ந.க.எண். 209/2021/சி1

நாள் : 22.12.2021.

சுற்றறிக்கை

பொருள் : கே.சி.சி.திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு மற்றும் அதை சார்ந்த இதர பணிகள் பராமரிப்புக்குத் தேவையான நடைமுறை மூலதனத்திற்கு (Working Capital) கடன் வழங்குதல் - அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்புறுத்துதல் - தொடர்பாக.

- பார்வை :
1. நபார்டு வங்கி சுற்றறிக்கை எண் 34/NB-Dor-08/2019 நாள் 13.02.2019.
 2. மாநில தலைமை கூட்டுறவு வங்கி கடிதம் C.No. 1347/RPFS /2019-20 நாள் 17.07.2019.
 3. வங்கியின் சுற்றறிக்கை நக எண் 120/2019/சி1 நாள் 26.06.2020.
 4. தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (சிசி1)த்துறை அரசாணை (நிலை) எண் 122, நாள் 08.12.2021.
 5. மாநில பதிவாளர், சென்னை அவர்களின் கடித ந.க.எண்.49860/ 2021/மவகொ1 நாள்.21.12.2021

கே.சி.சி. திட்டத்தின் கீழ் (கிசான் கிரெடிட் கார்டு) தற்போது பயிர் சாகுபடி செய்யும் காரியத்திற்காக பயிர் செய்யும் பரப்பு மற்றும் மாநிலத் தொழில்நுட்பக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பயிர்க்கடன் அளவுகளுக்கு உட்பட்டு நபர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.3.00 இலட்சம் வரை 7% வட்டியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

பார்வை 1-ல் கண்டுள்ள நபார்டு வங்கியின் சுற்றறிக்கையின்படி, கே.சி.சி. திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருவதை, தற்போது கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிற்குத் தேவையான நடைமுறை மூலதனச் செலவிற்கும் (Working Capital requirement for Animal Husbandry and Fisheries) கடன் வழங்கிட விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு 7% வட்டியில் வழங்கப்படும் கடன்கள் மத்திய அரசு வழங்கும் 2% வட்டி மானியம் (Gol Interest Subvention) மற்றும் தவணைக் காலத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான 3% வட்டி மானியம் (Interest Subvention for Prompt repayment) ஆகியவை வழங்கப்படும் என பார்வை (2)-ல் கண்டுள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வட்டி மானியம் பெறுவதற்கு நபர் ஒருவருக்கு பயிர் சாகுபடி செய்யும் காரியம் மற்றும் கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிற்குத் தேவையான நடைமுறை மூலதனச் செலவிற்கு வழங்கப்படும் கடன் தொகை ஆகிய இரண்டும் சேர்ந்து (Crop Loan + Working Capital loan for Animal Husbandry and Fisheries) மொத்தம் ரூ.3.00 இலட்சம் வரை தான் இருக்க வேண்டும். இதில் கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிற்குத் தேவையான நடைமுறை மூலதனச் செலவிற்கு வழங்கப்படும் கடன் தொகை அதிக பட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கடன் வழங்க பார்வை (3)-ல் காணும் சுற்றறிக்கை வாயிலாக அனைத்து சங்க செயலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பார்வை (4)-ல் காணும் அரசாணையை பார்வை (5)-ல் கண்டுள்ள பதிவாளர் அவர்களின் கடிதத்துடன் இணைத்து வரப்பெற்ற தமிழக அரசின் அரசாணையில் கே.சி.சி. திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டி ஊக்கத் தொகையினை கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர்க்கும் அவர்களின் நடைமுறை மூலதனக்கடன் (Working Capital) தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக பயிர்கடனுக்கு வழங்குவதைப் போலவே, கால்நடை வளர்ப்பு மற்றும் அதை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பெறும் நடைமுறை மூலதனக் கடனுக்கும் இத்திட்டத்தை நடைமுறைபடுத்த பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு கடன் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நடைமுறை மூலதனக்கடன் (Working Capital) தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே இக்கடன் வழங்கப்பட வேண்டும்.
- கடன் பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.
- விவசாயிகளுக்கு தற்போது வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் ரூ.1.60 இலட்சம் வரை தனிநபர் ஜாமீன் அடிப்படையில் பிணையமின்றி கடன் வழங்குவது போல் இதற்கும் வழங்கலாம்.
- வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை ரூ.3.00 இலட்சத்திற்கு உட்பட்டு இக்கடன் வழங்கப்படும். பயிர்கடன் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் நடைமுறை மூலதனக் கடன் இரண்டும் சேர்ந்து ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் ஏதும் பெறாமல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு மட்டும் வழங்கப்படும் நடைமுறை மூலதனக் கடன் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- உரிய காலத்திற்குள் நடைமுறை மூலதனக் கடனை திருப்பி செலுத்தினால் 7% வட்டி ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
- சொந்த நிதியை பயன்படுத்தும் கூட்டுறவுச் சங்கம் /வங்கிகளுக்கு 2% வட்டி மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
- தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் இத்திட்டத்திற்கு வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தவறாது பின்பற்றப்பட வேண்டும்.

எனவே, மேற்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கடன் அளவுகளுக்குட்பட்டு கே.சி.சி. திட்டத்தின் கீழ் கால்நடை மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு நடைமுறை மூலதனச் செலவிற்கு கடன் வழங்கிடுமாறு அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு கடன் மனுவினை பரிந்துரைக்க கள மேலாளர்கள் சரக மேற்பார்வையாளர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கண்டபடி வழங்கப்படும் நடைமுறை மூலதன கடனுக்கான Product Code கீழ் கொடுக்கப்பட்டுள்ளவாறு கிளையில் பராமரிக்க தெரிவிக்கப்படுகிறது.

Product Code
82180411
82190411

Descript
KCC WORKING CAPITAL - AH
KCC WORKING CAPITAL - FISH

இணைப்பு -

1. பார்வை 4 மற்றும் 5-ல் கண்ட கடிதங்களின் நகல்
2. உறுப்பினர் பட்டுவாடா விண்ணப்பம் மற்றும் கடன் பத்திரம் -மாதிரிகள்

ஒம்./-க. இராமதாஸ்,
இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர்.


பெறுநர்,

1. தலைவர் / செயலர்கள், அனைத்து தொ.வே.கூ.கடன் சங்கங்கள்
2. அனைத்து கள மேலாளர்கள் / சரக மேற்பார்வையாளர்கள்.
3. அனைத்து கிளை மேலாளர்கள். 4. அனைத்து உதவி பொதுமேலாளர்கள்.

நகல்,

1. இணைப்பதிவாளர், தருமபுரி /கிருஷ்ணகிரி.
2. துணைப்பதிவாளர், தருமபுரி /கிருஷ்ணகிரி / ஓசூர்.
3. தலைவர், இணைப்பதிவாளர் /மேலாண்மை இயக்குநர், துணைப்பதிவாளர்/ முதன்மை வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் ஆகியோரின் மேசைக்கு.
4. துணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, தருமபுரி /கிருஷ்ணகிரி.
5. துணை இயக்குநர், மீன் வளர்ப்பு, தருமபுரி /கிருஷ்ணகிரி.

/உண்மை நகல்/

L. K. 
மேலாளர்(விவ.கடன்) 22/12/2024